

தலைப்பு 009 – நிருவாக மேன்முறையீடுகள் நியாய சபை - 2024

1. நிதிக்கூற்றுக்கள்

1.1 அபிப்பிராயம்

தலைப்பு 009 – நிருவாக மேன்முறையீடுகள் நியாய சபையின் 2024 திசெம்பர் 31 இல் உள்ளவாறான நிதி நிலைமைக் கூற்று, அத் திகதியில் முடிவடைந்த ஆண்டிற்கான நிதிச் செயலாற்றல் கூற்று மற்றும் காசுப்பாய்ச்சல் கூற்று மற்றும் நிதிக் கூற்றுக்கள் தொடர்புடைய குறிப்புக்கள் மற்றும் முக்கியமான கணக்கீட்டு கொள்கைகளினாலும் ஏனைய விளக்கத் தகவல்களினாலும் பொழிப்புக்களை உள்ளடக்கிய 2024 திசெம்பர் 31 ஆந் திகதியில் முடிவடைந்த ஆண்டிற்கான நிதிக்கூற்றுக்கள் 2018 இன் 19 ஆம் இலக்க தேசிய கணக்காய்வு அதிகாரச் சட்டத்துடன் சேர்த்து வாசிக்கப்படும் இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசு அரசியலமைப்பின் 154(1) ஆம் உறுப்புரையிலுள்ள ஏற்பாடுகளுக்கு இணங்க எனது பணிப்பின் கீழ் கணக்காய்வு செய்யப்பட்டன. 2018 இன் 19 ஆம் இலக்க தேசிய கணக்காய்வு அதிகாரச் சட்டத்தின் 11(1) பிரிவின் பிரகாரம் நிருவாக மேன்முறையீடுகள் நியாய சபையின் நிதிக்கூற்றுக்கள் தொடர்பாக எனது கருத்துரைகள் மற்றும் அவதானிப்புக்கள் உள்ளடங்கிய பொழிப்பு அறிக்கை 2025 மே 30 ஆந் திகதி பிரதான கணக்கீட்டு உத்தியோகத்தருக்கு வழங்கப்பட்டது. கணக்காய்வு அதிகாரச் சட்டத்தின் 11(2) பிரிவின் பிரகாரம் சபையின் வருடாந்த விரிவான முகாமைத்துவக் கணக்காய்வு அறிக்கை 2025 ஜூன் 12 ஆந் திகதி பிரதான கணக்கீட்டு உத்தியோகத்தருக்கு வழங்கப்பட்டது. இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசு அரசியலமைப்பின் 154(6) ஆம் உறுப்புரையிலுள்ள ஏற்பாடுகளுடன் சேர்த்து வாசிக்கப்பட வேண்டிய 2018 இன் 19 ஆம் இலக்க தேசிய கணக்காய்வு அதிகாரச் சட்டத்தின் 10 ஆம் பிரிவின் பிரகாரம் இந்த அறிக்கை பாராளுமன்றத்திற்கு சமர்ப்பிக்கப்படும்.

நிதிக்கூற்றுக்களில் நிருவாக மேன்முறையீடுகள் நியாய சபையின் 2024 திசெம்பர் 31 இல் முடிவடைந்த ஆண்டுக்கான நிதி நிலைமை, நிதிச் செயலாற்றல் மற்றும் காசுப்பாய்ச்சல் ஆகியவற்றுக்குரிய குறிப்பு 1 இல் குறிப்பிடப்பட்டுள்ள நிதிக்கூற்றுக்களை தயாரிப்பதற்கான அடிப்படைக்கு இணங்க அனைத்து பொருண்மையானவை தொடர்பிலும் நியாயமான நிலைமையை பிரதிபலிக்கின்றன என்பது எனது அபிப்பிராயமாகும்.

1.2 அபிப்பிராயத்திற்கான அடிப்படை

இலங்கை கணக்காய்வு நியமங்களுக்கு (இ.க.நி) இணங்க எனது கணக்காய்வினை நான் மேற்கொண்டேன் நிதிக்கூற்றுக்கள் தொடர்பாக எனது பொறுப்பு கணக்காய்வாளரின் பொறுப்பு என்ற பிரிவில் மேலும் விபரிக்கப்பட்டுள்ளது. எனது அபிப்பிராயத்திற்கான அடிப்படை ஒன்றினை வழங்குவதற்கு போதியளவும் பொருத்தமானதுமான கணக்காய்வுச் சான்றுகளை நான் பெற்றுக்கொண்டுள்ளேன் என நான் நம்புகிறேன்.

1.3 விடயமொன்றை வலியுறுத்தல் - நிதிக்கூற்றுக்களை தயாரிப்பதற்கான அடிப்படை

இந்த நிதிக்கூற்றுக்களை தயாரிக்கும் அடிப்படையை விபரிக்கும் நிதிக்கூற்றுக்களுக்குரிய குறிப்பு 1 தொடர்பில் கவனம் செலுத்துமாறு கோருகின்றேன். நிதிக்கூற்றுக்கள் அரசின் நிதிப்பிரமாணம் 150 மற்றும் 151 மற்றும் 2025 பெப்ரவரி 21 ஆந் திகதி திருத்தப்பட்ட 2024 திசெம்பர் 16 ஆந் திகதிய அரசு கணக்குகள் வழிகாட்டி இலக்கம் 06/2024 இன் பிரகாரம் நிருவாக மேன்முறையீடுகள் நியாய சபையினதும் பொதுத் திறைசேரியினதும் பாராளுமன்றத்தினதும் தேவைப்பாட்டுக்காக தயாரிக்கப்பட்டுள்ளது. அதனால், இந்த நிதிக்கூற்றுக்கள் வேறு நோக்கங்களுக்கு பொருத்தமற்றதாக இருக்கக்கூடும். எனது அறிக்கை நிருவாக மேன்முறையீடுகள் நியாய சபையினதும், பொதுத்

திறைசேரியினதும் பாராளுமன்றத்தினதும் பயன்பாட்டினை மாத்திரம் நோக்கமாக கொண்டுள்ளது. இந்த விடயம் தொடர்பில் எனது அபிப்பிராயத்தில் எந்த மாற்றமும் ஏற்படாது.

1.4 நிதிக்கூற்றுக்கள் தொடர்பாக பிரதான கணக்கீட்டு உத்தியோகத்தரினதும், கணக்கீட்டு உத்தியோகத்தரினதும் பொறுப்பு

அரசின் நிதிப்பிரமாணம் 150 மற்றும் 151 மற்றும் 2025 பெப்ரவரி 21 ஆந் திகதி திருத்தப்பட்ட 2024 திசெம்பர் 16 ஆந் திகதிய அரசு கணக்குகள் வழிகாட்டி இலக்கம் 06/2024 இன் பிரகாரம் அனைத்து பொருண்மையானவை தொடர்பிலும் நியாயமான நிலைமையை பிரதிபலிக்கும் வகையில் நிதிக்கூற்றுக்களைத் தயாரித்தல் மற்றும் மோசடிகள் மற்றும் தவறுகள் காரணமாக ஏற்படக்கூடிய பொருண்மையான பிறழ் கூற்று அற்ற நிதிக்கூற்றுக்களை தயாரிக்க கூடிய வகையில் உள்ளகக் கட்டுப்பாட்டினை தீர்மானித்தல் கணக்கீட்டு உத்தியோகத்தரின் பொறுப்பாகும்.

2018 இன் 19 ஆம் இலக்க தேசிய கணக்காய்வுச் அதிகாரச்சட்டத்தின் 16(1) பிரிவின் பிரகாரம் திணைக்களத்தினால் வருடாந்த மற்றும் காலரீதியான நிதிக்கூற்றுக்களைத் தயாரிப்பதற்கு முடியுமான வகையில் தனது வருமானங்கள், செலவினங்கள், சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்கள் தொடர்பாக உரிய வகையில் புத்தகங்கள் மற்றும் அறிக்கைகளை பேணிச் செல்லல் வேண்டும்.

தேசிய கணக்காய்வுச் அதிகாரச்சட்டத்தின் 38(1)(இ) உப பிரிவின் பிரகாரம் நிர்வாக மேன்முறையீடுகள் நியாய சபையின் நிதிக் கட்டுப்பாட்டிற்காக ஆக்கபூர்வமான உள்ளகக் கட்டுப்பாட்டு முறைமையொன்று தயாரிக்கப்பட்டு பேணிச் செல்லப்படுவதனை கணக்கீட்டு உத்தியோகத்தர் சான்றுறுதிப்படுத்த வேண்டியதுடன் அம்முறைமையின் செயற்திறன் தொடர்பாக காலத்திற்கு காலம் மீளாய்வொன்று மேற்கொள்ளப்பட்டு அதற்கமைய அம்முறைமையை செயற்திறனாக மேற்கொள்வதற்கு தேவையான மாற்றங்கள் மேற்கொள்ளப்படல் வேண்டும்.

1.4 நிதிக்கூற்றுக்களின் கணக்காய்வு தொடர்பாக கணக்காய்வாளரின் பொறுப்பு

ஒட்டு மொத்தமாக நிதிக்கூற்றுக்கள், மோசடி அல்லது தவறுகளின் காரணமாக ஏற்படக் கூடிய பொருண்மையான பிறழ் கூற்றுக்களிலிருந்து விடுபட்டதாக நியாயமான உறுதிப்படுத்தலொன்றைப் பெற்றுக்கொள்வது மற்றும் எனது அபிப்பிராயம் உள்ளடக்கப்பட்ட கணக்காய்வாளர் தலைமை அதிபதியின் பொறுப்பு அறிக்கை வழங்குவது எனது நோக்கமாகும். நியாயமான உறுதிப்படுத்தல் உயர் மட்டத்திலான உறுதிப்படுத்தலொன்றாக இருந்த போதிலும், இலங்கை கணக்காய்வு நியமங்களின் பிரகாரம் கணக்காய்வினை மேற்கொள்ளும் போது அது எப்போதும் பொருண்மையான தவறான கூற்றுக்களில் இல்லாமை என்பதன் உறுதிப்படுத்தலொன்றல்ல. மோசடிகள் அல்லது தவறுகள் தனியாகவோ கூட்டாகவோ தாக்கமளிப்பதால் பொருண்மையான தவறான கூற்றுக்கள் இருக்க கூடியதாக இருப்பதுடன், அதன் பொருண்மை தன்மையை இந்நிதிக்கூற்றுக்களை அடிப்படையாகக் கொண்டு பயன்படுத்துவோரால் எடுக்கப்படும் பொருளாதார தீர்மானங்கள் எடுக்கும் போது அது தொடர்பாக கருத்திற் கொள்ளப்பட வேண்டும்.

இலங்கை கணக்காய்வு நியமங்களின் பிரகாரம் கணக்காய்வின் ஒரு பகுதியாக துறைசார் வெளிப்படை மற்றும் தொழில்துறை பின்னணியுடன் கணக்காய்வு செய்யப்பட்டன. மேலும்,

- வெளியிடப்பட்ட கணக்காய்வு அபிப்பிராயத்திற்கான அடிப்படை ஒன்றை பெற்றுக் கொள்ளும் போது மோசடி அல்லது தவறுகளின் காரணமாக நிதிக்கூற்றுக்களின் ஏற்படக் கூடிய பொருண்மையான பிறழ் கூற்று ஆபத்தினை இனங்காணும் போதும் மதிப்பீட்டின் போது சந்தர்ப்பத்திற்கு பொருத்தமான கணக்காய்வு நடைமுறைகளை திட்டமிடுவதன் மூலம் மோசடிகள் அல்லது தவறுகளின் காரணமாக ஏற்படக் கூடிய ஆபத்துகளை தவிர்த்துக் கொள்வதற்கும், போதுமான மற்றும் பொருத்தமான கணக்காய்வுச் சான்றுகளைப் பெற்றுக்கொள்ளல் எனது அபிப்பிராயத்திற்கு அடிப்படையாகும். பொருண்மையான பிறழ் கூற்றினால் எழும் தாக்கங்களினை விட மோசடிகளால் இடம்பெறும் தாக்கம் பாரியதாக

இருப்பதுடன், தவறான கூட்டிணைவு, தவறான ஆவணங்களைத் தயாரித்தல், வேண்டுமென்றே விட்டுவிடுதல் அல்லது உள்ளக கட்டுப்பாட்டை தவிர்ப்புச் செய்தல் மோசடியொன்று ஏற்படுவதற்கு காரணமாகின்றது.

- சந்தர்ப்பத்திற்குப் பொருத்தமான கணக்காய்வு நடைமுறைகளை திட்டமிடும் பொருட்டு உள்ளக கட்டுப்பாட்டின் ஆக்கபூர்வமான தன்மை தொடர்பாக அபிப்பிராயமொன்றை தெரிவிப்பதற்கு கருத்து தெரிவிக்கவில்லை.
- வெளிப்படுத்தல்கள் உள்ளடக்கப்பட்ட நிதிக்கூற்றுக்களின் கட்டமைப்பு மற்றும் உள்ளடக்கத்திற்காக அடிப்படையாகக் கொள்ளப்பட்ட கொடுக்கல் வாங்கல்கள் மற்றும் சம்பவங்களை பொருத்தமான மற்றும் நியாயமான முறையில் நிதிக் கூற்றுக்களில் உள்ளடக்கப்பட்டுள்ளமையை மதிப்பாய்வு செய்தல்.
- ஒட்டுமொத்தமாக நிதிக்கூற்றுக்களைச் சமர்ப்பிக்கும் போதும், நிதிக்கூற்றுக்களின் கட்டமைப்பு மற்றும் உள்ளடக்கத்திற்காக அடிப்படையாகக் கொள்ளப்பட்ட கொடுக்கல் வாங்கல்கள் மற்றும் சம்பவங்கள் பொருத்தமாகவும் நியாயமாகவும் உள்ளடக்கப்பட்டுள்ளதாக,

எனது கணக்காய்வில் இனங்காணப்பட்ட முக்கியமான கணக்காய்வு கண்டுபிடிப்புக்கள் பிரதான உள்ளகக் கட்டுப்பாட்டு பலவீனங்கள் மற்றும் ஏனைய விடயங்கள் தொடர்பாக பிரதான கணக்கீட்டு உத்தியோகத்தருக்கு அறிவிக்கப்பட்டது.

2. ஏனைய சட்டத்தேவைப்பாடுகள் தொடர்பான அறிக்கை

2018 இன் 19 ஆம் இலக்க தேசிய கணக்காய்வு அதிகாரச் சட்டத்தின் 6(1)(ஈ) பிரிவின் பிரகாரம், பின்வரும் விடயங்களை நான் வெளிப்படுத்துகின்றேன்.

(அ) நிதிக் கூற்றுக்கள் முன்னைய ஆண்டுடன் நேரொத்துள்ளன.

(ஆ) முன்னைய ஆண்டிற்கான நிதிக் கூற்றுக்கள் தொடர்பாக என்னால் மேற்கொள்ளப்பட்ட பரிந்துரைகள் செயற்படுத்தப்பட்டிருந்தன.

3 நிதி மீளாய்வு

3.1 செலவின முகாமைத்துவம்

கணக்காய்வு அவதானிப்பு

நிதிப் பிரமாணம் 50 இற்கு இணங்க செலவு மதிப்பீடுகள் தயாரிக்கப்படாமையால் 10 மீண்டுவரும் செலவு விடயங்களில் மற்றும் 2 மூலதன செலவின விடயங்களில் 18 சதவீதம் முதல் 94 சதவீதம் வரையான வீச்சில் நிதியேற்பாடுகளில் சேமிப்பு காணப்பட்டது.

பிரதான கணக்கீட்டு உத்தியோகத்தரின் கருத்துரை

உதவிச் செயலாளர் சம்பளமற்ற வெளிநாட்டு விடுமுறைகளை பெற்றுக்கொள்வதற்காக மேலதிக நேர மற்றும் போக்குவரத்துச் செலவினங்கள் மட்டுப்படுத்தப்பட்டமை, எரிபொருள் விலையிலான தளம்பல்கள், சீருடை கொடுப்பனவு மற்றும் இயந்திர பழுதுபார்க்கும் செலவுகள்

பரிந்துரை

நிதிப் பிரமாணம் 50 இற்கு இணங்க சிக்கனமாகவும் செயற்திறன் தொடர்பில் உரிய கவனத்துடன் செலவின மதிப்பீடுகள் தயாரிக்கப்பட வேண்டும்.

எதிர்பார்த்தபடி பூர்த்தி
செய்யப்படாமை, வழக்கமான
அஞ்சல் மூலம் கடிதங்களை
அனுப்புதல், குறைந்த
மின்சாரக் கட்டணங்கள் மற்றும்
சிக்கனமான பயன்பாடு
காரணமாக ஒதுக்கீடுகள்
சேமிக்கப்பட்டுள்ளதாகக்
கூறப்படுகிறது.

3.2 சட்டங்கள், விதிகள், பிரமாணங்களுடன் இணங்காமை

சட்டங்கள் பிரமாணங்களுடனான தொடர்பு	விதிகள், இணங்காமைகள்	பிரதான கணக்கீட்டு உத்தியோகத்தரின் கருத்துரை	பரிந்துரை
2020 ஆகஸ்ட் 28 திகதிய 02/2020 இலக்கம் கொண்ட அரசு நிதிச் சுற்றறிக்கையின் பிரிவு 04	சபையினால் மீளாய்வாண்டிற்காக பெறுகைத் திட்டமொன்று தயாரித்திருக்கவில்லை.	2025 ஆம் ஆண்டுக்காக பெறுகைகள் திட்டமொன்று தயாரிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.	சுற்றறிக்கைக்கு இணங்க பெறுகைத் திட்டமொன்று தயாரிக்கப்பட வேண்டும்.

4. செயற்பாட்டு மீளாய்வு

4.1 தூரநோக்கம் மற்றும் செயற்பணி

பின்வரும் அவதானிப்புகள் மேற்கொள்ளப்படுகின்றன.

கணக்காய்வு அவதானிப்பு	பிரதான கணக்கீட்டு உத்தியோகத்தரின் கருத்துரை	பரிந்துரை
(அ) மீளாய்வாண்டின் ஆரம்பத்தில் நிருவாக மேன்முறையீட்டு நியாய சபைக்கு விசாரிப்பதற்கு 1007 முறைப்பாடுகள் காணப்பட்ட போதிலும், ஆண்டினுள் மேலும் 522 முறைப்பாடுகள் கிடைத்திருந்தன. அதற்கமைய தீர்க்கப்பட வேண்டிய முறைப்பாடுகளின் எண்ணிக்கை 1529 ஆகும். அதனுள் ஆண்டினுள் 455 முறைப்பாடுகள் நிறைவு செய்யப்பட்டிருந்ததுடன், அவ்வாறு நிறைவு செய்யப்பட்ட விதத்திற்கமைய	2002 ஆம் ஆண்டின் 04 ஆம் இலக்க நிருவாக மேன்முறையீட்டு நியாய சபை சட்டத்தின் பிரிவு 7 இன் பிரகாரம் மேன்முறையீடு பெறப்பட்ட நாளிலிருந்து 2 மாதங்களுக்குள் மேன்முறையீடு செய்ய வேண்டும் என்று கூறப்பட்டிருந்தாலும், இது எனது 2025.03.28 ஆந் திகதிய கடிதம் மற்றும் அதற்கு முன்னர் கணக்காய்வு ஐயவினாக்களுக்கு அனுப்பப்பட்ட பதில்கள் மூலம் உங்கள் கவனத்திற்கும், பாராளுமன்ற தேர்வுக் குழுவிற்கும்	முறைப்பாடுகளை விரைவாகத் தீர்ப்பதற்கான ஒரு கட்டமைப்பை உருவாக்கப்பட வேண்டும்.

141 முறைப்பாடுகள் தள்ளுபடி செய்யப்பட்டதுடன், 216 முறைப்பாடுகள் இரத்துச் செய்யப்பட்டதுடன், 67 முறைப்பாடுகள் கோரி அகற்றப்பட்டமையின் மூலமாகவும், 36 முறைப்பாடுகள் தீர்க்கப்பட்டமையின் அடிப்படையிலும் நிறைவு செய்யப்பட்டிருந்ததுடன், முறைப்பாடுகளை தீர்க்கும் செயன்முன்னேற்றம் 30 சதவீதம் ஆகும்.

அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த விடயம் கௌரவ சட்டமா அதிபரின் கவனத்திற்குக் கொண்டுவரப்பட்டபோது, அவர் அதை ஆலோசனையாக காணப்பட்ட போதிலும் கட்டாயமாக இல்லை என வரைவிலக்கணப்படுத்தினார்.

அதிகாரசபையால் கட்டுப்படுத்த முடியாத மற்றும் அதிகாரசபையின் கட்டுப்பாட்டிற்கு அப்பால் நடைமுறையில் எழும் சிக்கலான சூழ்நிலைகள் காரணமாக இந்த 02 மாத காலத்திற்குள் இந்த விதிகளை நிறைவேற்ற முடியாது என்று கூறப்பட்டுள்ளது.

(ஆ) 2024 திசெம்பர் 31 ஆந் திகதியில் உள்ளபடியாக நியாய சபைக்கு அரச சேவைகள் ஆணைக்குழு மற்றும் தேசிய பொலிஸ் ஆணைக்குழுவிலிருந்து கிடைத்த 1074 முறைப்பாடுகள் நிறைவு செய்யப்பட்டிராததுடன், அந்த முறைப்பாடுகள் நியாய சபைக்கு கிடைத்த திகதிகளின் பிரகாரம் தீர்க்கப்படாது காணப்பட்ட 02 வருடங்களை விட குறைவான 341 முறைப்பாடுகளும், 02 முதல் 04 வருடங்கள் வரையான 395 முறைப்பாடுகளும் காணப்பட்டன. ஆண்டின் இறுதியில் தீர்க்கப்படாது காணப்பட்ட 136 முறைப்பாடுகள் நியாய சபைக்கு கிடைத்து 04 வருடங்களை விட அதிக காலம் கடந்திருந்தது. மேற்படி விடயங்களின் அடிப்படையில் பாதிக்கப்பட்ட தரப்பினரால் இந்த மேன்முறையீடு / முறைப்பாடு அனுப்பப்படுகின்றமையால் நீண்ட காலம் எடுக்காது

மேல்முறையீடுகளைத் தீர்க்கும் நடைமுறையின் போது அந்தந்த தரப்பினரின் நடவடிக்கைகளில் தாமதம் (அரச சேவைகள் ஆணைக்குழு, தேசிய பொலிஸ் ஆணைக்குழு, கணக்காய்வு ஆணைக்குழு மற்றும் மேல்முறையீடு செய்பவர்) தொடர்புடைய தகவல் அறிக்கைகளை சமர்ப்பிப்பதிலான தாமதங்கள் மற்றும் பிற திகதிகளுக்கான கோரிக்கைகளை சமர்ப்பிப்பதில் தாமதம் காரணமான தீர்ப்பு வழங்குவதில் தாமதம் தவிர்க்க முடியாதது.

மேல்முறையீட்டு மனுக்களை தீர்ப்பதில் காலதாமதம் ஏற்படுவதை தவிர்க்கும் நடைமுறை தயாரிக்கப்பட வேண்டும்.

தூரிதமாக நிவாரணம்
வழங்கும்
நடைமுறையொன்றின்
தேவைப்பாடு கணக்காய்வின்
போது அவதானிக்கப்பட்டது.

4.2 முகாமைத்துவ நலிவுகள்

கணக்காய்வு அவதானிப்பு

நியாய சபை ஸ்தாபிக்கப்பட்டு 22 வருடங்கள் கடந்துள்ள போதிலும், ஒவ்வொரு பதவிக்கான ஆட்சேர்ப்பு நடைமுறைகள் மீளாய்வாண்டின் இறுதியில் தயாரிக்கப்படவில்லை

பிரதான கணக்கீட்டு உத்தியோகத்தரின் கருத்துரை

ஆட்சேர்ப்பு நடைமுறைகளை தயாரித்து முகாமைத்துவ சேவைகள் திணைக்களத்திற்கு அனுப்பிய பின்னர், திருத்தங்களைச் செய்து மீண்டும் சமர்ப்பிக்குமாறு கூறப்பட்டுள்ளதால், அந்த பணிகள் நிறைவடைந்து வருகின்றன.

பரிந்துரை

ஆட்சேர்ப்பு நடைமுறைகளைத் தயாரிக்கும் பணி விரைவாக முடிக்கப்பட வேண்டும்.

5. மனிதவள முகாமைத்துவம்

கணக்காய்வு அவதானிப்பு

நியாய சபையால் கணக்காய்வுக்கு சமர்ப்பித்த தகவலின் படி, 2024 திசம்பர் 31 இல் உள்ளபடியான அங்கீகரிக்கப்பட்ட பதவியணி 32 ஆக இருந்தபோதிலும், 14 நிரந்தர ஊழியர்களும் 08 ஊழியர்களும் ஒப்பந்த அடிப்படையில் நியமிக்கப்பட்டதால், 10 பதவிகள் வெற்றிடமாக உள்ளன. செயலாளர், உதவி செயலாளர் மற்றும் கணக்காளர் ஆகிய மூன்று சிரேஷ்ட நிலை பதவிகளும் 2017 முதல் ஒப்பந்த அடிப்படையில் ஆண்டுதோறும் மீண்டும் நியமனம் செய்யப்பட்டிருந்தன.

பிரதான கணக்கீட்டு உத்தியோகத்தரின் கருத்துரை

09 இரண்டாம் நிலை வெற்றிடங்கள் மற்றும் 01 ஆரம்ப நிலை வெற்றிடங்களுக்கு ஆட்சேர்ப்பு செய்வதற்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளதாகவும், இந்த நாட்களில் நேர்முகத்தேர்வு நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பரிந்துரை

அத்தியாவசிய பதவிகளில் உள்ள வெற்றிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.